
Narasimha Kavacham

நரஸிம்ஹகவசம்

Document Information

Text title : Narasimha KavachaM

File name : narasimhakavach.itx

Category : kavacha, vishhnu, dashAvatAra, vishnu

Location : doc_vishhnu

Author : Prahlada

Transliterated by : Vijay Pai

Proofread by : NA

Description-comments : BrahmaaNDA Puraana (unsure)

Latest update : January 31, 2005, December 31, 2023

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

February 2, 2024

sanskritdocuments.org

Narasimha Kavacham

நரஸிம்ஹகவசம்



ந்ரு'ஸிம்ஹகவசம் வக்ஷயே ப்ரஹ்லாதே³நோதி³தம் புரா |
ஸர்வரக்ஷாகரம் புண்யம் ஸர்வோபத்³ரவநாஸநம் || 1 ||

ஸர்வ ஸம்பத்கரம் சைவ ஸ்வர்க³மோக்ஷப்ரதா³யகம் |
த்⁴யாத்வா ந்ரு'ஸிம்ஹம் தே³வேஸம் ஹேமஸிம்ஹாஸநஸ்தி²தம் || 2 ||

விவ்ரு'தாஸ்யம் த்ரிநயநம் ஸரதி³ந்து³ஸமப்ரப⁴ம் |
லக்ஷம்யாலிங்கி³தவாமாங்க³ம் விபூ⁴திபி⁴ருபாஸ்ரிதம் || 3 ||

சதுர்பு⁴ஜம் கோமலாங்க³ம் ஸ்வர்ணகுண்ட³லஸோபி⁴தம் |
ஸரோஜஸோபி⁴தோரஸ்கம் ரத்நகேயூரமுத்³ரிதம் || 4 || (ரத்நகேயூரஸோபி⁴தம்)

தப்தகாஞ்சநஸங்காஸம் பீதநிர்மலவாஸஸம் |
இந்த³ராதி³ஸுரமௌலிஸ்த²ஸ்பு²ரந்மாணிக்யதீ³ப்திபி:⁴ || 5 ||

விராஜிதபத்³த்³வந்த³வம் ஸங்க²சக்ராதி³ஹேதிபி:⁴ |
க³ருத்மதா ச விநயாத் ஸ்தூயமாநம் முதா³ந்விதம் || 6 || (ஸவிநயம்)

ஸ்வஹ்ரு'த்கமலஸம்வாஸம் க்ரு'த்வா து கவசம் படே²த் |
ந்ரு'ஸிம்ஹோ மே ஸிர: பாது லோகரக்ஷார்த²ஸம்ப⁴வ: || 7 || (ஆத்மஸம்ப⁴வ:)

ஸர்வகோ³஽பி ஸ்தம்ப⁴வாஸ: பா⁴லம் மே ரக்ஷது த்⁴வநிம் |
ந்ரு'ஸிம்ஹோ மே த்³ரு'ஸௌ பாது ஸோமஸூர்யாக்³நிலோசந: || 8 ||

ஸம்ரு'திம் மே பாது ந்ரு'ஹரிர்முநிவர்யஸ்துதிப்ரிய: |
நாஸம் மே ஸிம்ஹநாஸஸ்து முக²ம் லக்ஷமீமுக²ப்ரிய: || 9 ||

ஸர்வவித்³யாதி⁴ப: பாது ந்ரு'ஸிம்ஹோ ரஸநாம் மம |
வக்த்ரம் பாத்விந்து³வத்³நம் ஸதா³ப்ரஹ்லாத³வந்தி³த: || 10 ||

ந்ரு'ஸிம்ஹ: பாது மே கண்ட²ம் ஸ்கந்தௌ⁴ பூ⁴புராந்தக்ரு'த் |
தி³வ்யாஸ்த்ரஸோபி⁴தபு⁴ஜோ ந்ரு'ஸிம்ஹ: பாது மே பு⁴ஜௌ || 11 ||

கரௌ மே தே³வவரதோ³ ந்ரு'ஸிம்ஹ: பாது ஸர்வத: |

ஹ்ரு³த்யம் யோகி³ஸாத்யஸ்ச நிவாஸம் பாது மே ஹரி: || 12 || (ஹ்ரு³த³த³ம்)

மத்⁴யம் பாது ஹிரண்யாக்ஷவக்ஷ:குக்ஷிவிதா³ரண: |

நாபி⁴ம் மே பாது ந்ரு³ஹரி: ஸ்வநாபி⁴ ப்³ரஹ்மஸம்ஸ்துத: || 13 ||

ப்³ரஹ்மாண்ட³கோடய: கட்யாம் யஸ்யாஸௌ பாது மே கபிட் |

கு³ஹ்யம் மே பாது கு³ஹ்யாநாம் மந்த்ராணம் கு³ஹ்யரூபத்³ருக் || 14 ||

ஊரு மநோப⁴வ: பாது ஜாநுநீ நரரூபத்⁴ருக் |

ஜங்கே⁴ பாது த⁴ராபா⁴ரஹந்தா யோ⁵ஸௌ ந்ரு³கேஸரீ || 15 ||

ஸுரராஜ்யப்ரத:³ பாது பாதௌ³ மே ந்ரு³ஹரீஸ்வர: |

ஸஹஸ்ரஸீர்ஷா புருஷ: பாது மே ஸர்வஸ்தநம் || 16 ||

மஹோக்³ர: பூர்வத: பாது மஹாவீராக்³ரஜோ⁵க்³நித: |

மஹாவிஷ்ணுர்த³க்ஷிணே து மஹாஜ்வாலஸ்து நைர்ரு³தௌ || 17 ||

பஸ்சிமே பாது ஸர்வேஸோ தி³ஸி மே ஸர்வதோமுக:² |

ந்ரு³ஸிம்ஹ: பாது வாயவ்யாம் ஸௌம்யாம் பூ⁴ஷணவிக்³ரஹ: || 18 ||

ஈஸாந்யாம் பாது ப⁴த்³ரோ மே ஸர்வமங்க³ளதா³யக: |

ஸம்ஸாரப⁴யத: பாது ம்ரு³த்யோர்ம்ரு³த்யுர்ந்ரு³கேஸரீ || 19 ||

(ப²ஸ்ருதி:)

இத³ம் ந்ரு³ஸிம்ஹகவசம் ப்ரஹ்லாத³முக²மண்டி³தம் |

ப⁴க்திமாந் ய: படே²ந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே || 20 || (ஸர்வபாபாத்)

புத்ரவாந் த⁴நவாந் லோகே தீ³ர்கா⁴யுருபஜாயதே |

யம் யம் காமயதே காமம் தம் தம் ப்ராப்நோத்யஸம்ஸயம் || 21 || (காமாந்)

ஸர்வத்ர ஜயமாப்நோதி ஸர்வத்ர விஜயீ ப⁴வேத் |

பூ⁴ம்யந்தரீக்ஷதி³வ்யாநாம் க்³ரஹாணம் விநிவாரணம் || 22 ||

வ்ரு³ஸ்சிகோரக³ஸம்பூ⁴த விஷாபஹரணம் பரம் |

ப்³ரஹ்மராக்ஷஸயக்ஷாணம் தூ³ரோத்ஸாரணகாரணம் || 23 ||

பூ⁴ர்ஜே வா தாலபத்ரே வா கவசம் விகி²தம் ஸூ⁴ம் |

கரமூலே த்⁴ரு³தம் யேந ஸித்⁴யேயு: கர்மஸித்³த⁴ய: || 24 || (தஸ்ய கார்யாணி)

தே³வாஸுரமநுஷ்யேஷு ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபே⁴த் |

ஏகஸந்த⁴யம் த்ரிஸந்த⁴யம் வா ய: படே²ந்நியதோ நர: || 25 ||

ஸர்வமங்க³ளமாங்க³ல்யம் பு⁴க்திம் முக்திம் ச விந்த³தி |
 த³வாத்ரிம்ஸதிஸஹஸ்ராணி படே²த் ஸூத்³தா⁴த்மநாம் ந்ரு³ணம் || 26 || (ய: படே²த்
 ஸூத்³தா⁴மாநஸ:)

கவசஸ்யாஸ்ய மந்த்ரஸ்ய மந்த்ரஸித்³தி:⁴ ப்ரஜாயதே |
 அநேந மந்த்ரராஜேந க்ரு³த்வா ப⁴ஸ்மாபி⁴மந்த்ரணம் || 27 ||

திலகம் விந்யஸேத்³யஸ்து தஸ்ய க்³ரஹப⁴யம் ஹரேத் |
 த்ரிவாரம் ஜபமாநஸ்து த³த்தம் வார்யபி⁴மந்த்ர்ய ச || 28 || (வாரிப⁴ய மந்த்ர்ய ச)

ப்ராஸயேத்³யோ நரோ மந்த்ரம் ந்ரு³ஸிம்ஹத்⁴யாநமாசரேத் |
 தஸ்ய ரோகா:³ ப்ரணஸ்யந்தி யே ச ஸ்யு: குக்ஷிஸம்ப⁴வா: || 29 ||

கிமத்ர ப³ஹூநோக்தேந ந்ரு³ஸிம்ஹஸத்³ரு³ஸோ ப⁴வேத் |
 மநஸா சிந்திதம் யத்து ஸ தச்சாப்நோத்யஸம்ஸயம் || 30 ||

க³ர்ஜந்தம் க³ர்ஜயந்தம் நிஜப⁴ஜபடலம் ஸ்போ²டயந்தம் ஹட²ந்தம்
 ரூப்யந்தம் தாபயந்தம் தி³வி பு⁴வி தி³திஜம் க்ஷேபயந்தம் க்ஷிபந்தம் | (க்ஷோப⁴யந்தம்
 க்ஷிபந்தம் |)

க்ரந்த³ந்தம் ரோஷயந்தம் தி³ஸி தி³ஸி ஸததம் ஸம்ஹரந்தம் ப⁴ரந்தம் var ப⁴ரமந்தம்
 வீக்ஷந்தம் கூ⁴ர்ணயந்தம் ஸரநிகரஸதைர்³வ்யஸிம்ஹம் நமாமி || 31 || (கரநிகர)

|| இதி ஸ்ரீப்³ரஹ்மாண்ட³புராணே ப்ரஹ்லாதோ³க்தம் ஸ்ரீந்ரு³ஸிம்ஹகவசம்
 ஸம்பூர்ணம் ||

Narasimha Kavacham

நரஸிம்ஹகவசம்

ஸார்த்²ம்



॥ அத்² ஸ்ரீ ந்ரு'ஸிம்ஹகவசஸ்தோத்ரம் ॥

ந்ரு'ஸிம்ஹகவசம் வக்ஷயே ப்ரஹ்லாதே³நோதி³தம் புரா ।
ஸர்வரக்ஷாகரம் புண்யம் ஸர்வோபத்³ரவநாஸநம் ॥ 1 ॥

I shall now recite the Narasimha-kavacha, formerly spoken by Prahlada MahArAja. It is most pious, vanquishes all kinds of impediments, and provides one all protection.

ஸர்வ ஸம்பத்கரம் சைவ ஸ்வர்க்³மோக்ஷப்ரதா³யகம் ।

த்⁴யாத்வா ந்ரு'ஸிம்ஹம் தே³வேஸம் ஹேமஸிம்ஹாஸநஸ்தி²தம் ॥ 2 ॥

It bestows upon one all opulences and can give one elevation to the heavenly planets or liberation. One should meditate on Lord Narasimha, Lord of the universe, seated upon a golden throne.

விவ்ரு'தாஸ்யம் த்ரிநயநம் ஸரதி³ந்து³ஸமப்ரப⁴ம் ।

லக்ஷம்யாலிங்கி³தவாமாங்க்³ம் விபூ⁴திபி⁴ருபாஸ்ரிதம் ॥ 3 ॥

His mouth is wide open, He has three eyes, and He is as radiant as the autumn moon. He is embraced by Lakshmi on his left side, and His form is the shelter of all opulences, both material and spiritual.

சதுர்பு⁴ஜம் கோமலாங்க்³ம் ஸ்வர்ணகுண்ட³லஸோபி⁴தம் ।

ஸரோஜஸோபி⁴தோரஸ்கம் ரத்நகேயூரமுத்³ரிதம் ॥ 4 ॥ var ரத்நகேயூரஸோபி⁴தம்

The Lord has four arms, and His limbs are very soft. He is decorated with golden earrings. His chest is resplendent like the lotus flower, and His arms are decorated with jewel-studded ornaments.

தப்தகாஞ்சநஸங்காஸம் பீதநிர்மலவாஸஸம் ।

இந்த்³ராதி³ஸுரமௌலிஸ்த²ஸ்பு²ரந்மாணிக்யத்³ப்திபி⁴ ॥ 5 ॥

He is dressed in a spotless yellow garment, which exactly resembles molten gold. He is the original cause of existence, beyond the mundane sphere, for the great demigods headed by Indra. He appears bedecked with rubies which are blazingly effulgent.

விராஜிதபத்³த்³வந்த³வம் ஸங்க²சக்ராதி³ ஹேதிபி:⁴ ।

க³ருத்மதா ச விநயாத் ஸ்தூயமாநம் முதா³ந்விதம் ॥ 6 ॥ var ஸவிநயம்

His two feet are very attractive, and He is armed with various weapons such as the conch, disc, etc. GaruDa joyfully offers prayers with great reverence.

ஸ்வஹ்ரு³த்தமலஸம்வாஸம் க்ரு³த்வா து கவசம் படே²த் ।

ந்ரு³ஸிம்ஹோ மே ஸிர: பாது லோகரக்ஷார்த²ஸம்ப⁴வ: ॥ 7 ॥ var ஆத்மஸம்ப⁴வ:

Having seated Lord Narasinhadeva upon the lotus of one's heart, one should recite the following mantra: May Lord Narasinha, who protects all the planetary systems, protect my head.

ஸர்வகோ³ஸ்பி ஸ்தம்ப⁴வாஸ: பா⁴லம் மே ரக்ஷது த⁴வநிம் ।

ந்ரு³ஸிம்ஹோ மே த்³ரு³ஸௌ பாது ஸோமஸூர்யாக்³நிலோசந: ॥ 8 ॥

Although the Lord is all-pervading, He hid Himself within a pillar. May He protect my speech and the results of my activities. May Lord Narasinha, whose eyes are the sun, and fire, protect my eyes.

ஸம்ரு³திம் மே பாது ந்ரு³ஹிரிர்முநிவர்யஸ்துதிப்ரிய: ।

நாஸம் மே ஸிம்ஹநாஸஸ்து முக²ம் லக்ஷமீமுக²ப்ரிய: ॥ 9 ॥

May Lord Nrihari, who is pleased by the prayers offered by the best of sages, protect my memory. May He who has the nose of a lion protect my nose, and may He whose face is very dear to the goddess of fortune protect my mouth.

ஸர்வவித்³யாதி⁴ப: பாது ந்ரு³ஸிம்ஹோ ரஸநாம் மம ।

வக்த்ரம் பாத்விந்து³வத்³நம் ஸதா³ப்ரஹ்லாத³வந்தி³த: ॥ 10 ॥

May Lord Narasinha, who is the knower of all sciences, protect my sense of taste. May He whose face is beautiful as the full moon and who is offered prayers by PrahAda MahArAja protect my face.

ந்ரு³ஸிம்ஹ: பாது மே கண்ட²ம் ஸ்கந்தௌ⁴ பூ⁴புராந்தக்ரு³த் ।

தி³வ்யாஸ்த்ரஸோபி⁴தபு⁴ஜோ ந்ரு³ஸிம்ஹ: பாது மே பு⁴ஜௌ ॥ 11 ॥

May Lord Narasinha protect my throat. He is the sustainer of the earth and the performer of unlimitedly wonderful activities. May He protect my shoulders. His arms are resplendent with transcendental weapons. May He protect my shoulders.

கரௌ மே தே³வவரதோ³ ந்ரு³ஸிம்ஹ: பாது ஸர்வத: | var பாது ஸர்வதா³

ஹ்ரு³த³யம் யோகி³ஸாத⁴யஸ்ச நிவாஸம் பாது மே ஹரி: || 12 || var ஹ்ரு³த³த³ம்

May the Lord, who bestows benedictions upon the demigods, protect my hands, and may He protect me from all sides. May He who is achieved by the perfect yogIs protect my heart, and may Lord Hari protect my dwelling place.

மத⁴யம் பாது ஹிரண்யாக்ஷவக்ஷ:குக்ஷிவிதா³ரண: |

நாபி⁴ம் மே பாது ந்ரு³ஹரி: ஸ்வநாபி⁴ ப்³ரஹ்மஸம்ஸ்துத: || 13 ||

May He who ripped apart the chest and abdomen of the great demon HiraNyAkSha protect my waist, and may Lord Nrihari protect my navel. He is offered prayers by Lord Brahma, who has sprung from his own navel.

ப்³ரஹ்மாண்ட³கோடய: கட்யாம் யஸ்யாஸௌ பாது மே கடிம் |

கு³ஹ்யம் மே பாது கு³ஹ்யாநாம் மந்த்ராணாம் கு³ஹ்யரூபத்³ரு³க் || 14 ||

May He on whose hips rest all the universes protect my hips. May the Lord protect my private parts. He is the knower of all mantras and all mysteries, but He Himself is not visible.

ஊரூ மநோப⁴வ: பாது ஜாநூநீ நரரூபத்³ரு³க் |

ஜங்கே⁴ பாது த⁴ராபா⁴ரஹர்தா யோ⁵ஸௌ ந்ரு³கேஸரீ || 15 ||

May He who is the original Cupid protect my thighs. May He who exhibits a human-like form protect my knees. May the remover of the burden of the earth, who appears in a form which is half-man and half-lion, protect my calves.

ஸூரராஜ்யப்ரத: பாது பாதௌ³ மே ந்ரு³ஹரீஸ்வர: |

ஸஹஸ்ரஸீர்ஷா புருஷ: பாது மே ஸர்வஸஸ்தநம் || 16 ||

May the bestower of heavenly opulence protect my feet. He is the Supreme Controller in the form of a man and lion combined. May the thousand-headed Supreme enjoyer protect my body from all sides and in all respects.

மஹோக்³ர: பூர்வத: பாது மஹாவீராக்³ரஜோ⁵க்³நித: |

மஹாவிஷ்ணுர்த³க்ஷிணே து மஹாஜ்வாலஸ்து நைந்ரு³தௌ || 17 ||

May that most ferocious personality protect me from the east. May He who is superior to the greatest heroes protect me from the southeast, which is presided over by Agni. May the Supreme Visnu protect me from the south, and may that person of blazing luster protect me from the southwest.

பஸ்சிமே பாது ஸர்வேஸோ தி³ஸி மே ஸர்வதோமுக:² |

ந்ரு³ஸிம்ஹ: பாது வாயவ்யாம் ஸௌம்யாம் பூ⁴ஷ்ணவிக்³ரஹ: || 18 ||

May the Lord of everything protect me from the west. His faces are everywhere, so please may He protect me from this direction. May Lord Narasinha protect me from the northwest, which is predominated by Vayu, and may He whose form is in itself the supreme ornament protect me from the north, where Soma resides.

ஈஸாந்யாம் பாது ப⁴த்³ரோ மே ஸர்வமங்க³ளதா³யக: | var ஈஸாந்யே

ஸம்ஸாரப⁴யத: பாது ம்ரு³த்யோர்ம்ரு³த்யுர்ந்ரு³கேஸரீ || 19 ||

May the all-auspicious Lord, who Himself bestows all-auspiciousness, protect from the northeast, the direction of the sun-god, and may He who is death personified protect me from fear of death and rotation in this material world.

(ப²ஸ்ருதி:)

இத³ம் ந்ரு³ஸிம்ஹகவசம் ப்ரஹ்லாத³முக²மண்டி³தம் |

ப⁴க்திமாந் ய: படே²ந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்சயதே || 20 || var ஸர்வபாபாத்

This Narasinha-kavacha has been ornamented by issuing from the mouth of PrahlAda MahArAja. A devotee who reads this becomes freed from all sins.

புத்ரவாந் த⁴நவாந் லோகே தீ³ர்கா⁴யுருபஜாயதே |

யம் யம் காமயதே காமம் தம் தம் ப்ராப்நோத்யஸம்ஸயம் || 21 || var காமாந்

Whatever one desires in this world he can attain without doubt. One can have wealth, many sons, and a long life.

ஸர்வத்ர ஜயமாப்நோதி ஸர்வத்ர விஜயீ ப⁴வேத் |

பூ⁴ம்யந்தரீக்ஷதி³வ்யாநாம் க்³ரஹாணம் விநிவாரணம் || 22 ||

He becomes victorious who desires victory, and indeed becomes a conqueror. He wards off the influence of all planets, earthly, heavenly, and everything in between.

வ்ரு³ஸ்சிகோரக³ஸம்பூ⁴த விஷாபஹரணம் பரம் |

ப்³ரஹ்மராக்ஷஸயக்ஷாணம் தூ³ரோத்ஸாரணகாரணம் || 23 ||

This is the supreme remedy for the poisonous effects of serpents and scorpions, and Brahma-rAkShasa ghosts and YakShas are driven away.

பூ⁴ர்ஜே வா தாலபத்ரே வா கவசம் விகி²தம் ஸூப⁴ம் ।

கரமுலே த்⁴ரு³தம் யேந ஸித்⁴யேயு: கர்மஸித்³த⁴ய: ॥ 24 ॥ var தஸ்ய கார்யாணி

One may inscribe this most auspicious prayer on a birch tree bark or on a palm-leaf and attach it to his wrist, and all his activities will become perfect.

தே³வாஸுரமநுஷ்யேஷு ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபே⁴த் ।

ஏகஸந்த்⁴யம் த்ரிஸந்த்⁴யம் வா ய: படே²ந்நியதோ நர: ॥ 25 ॥

One who regularly chants this prayer, whether once or thrice (daily), he becomes victorious whether among demigods, demons, or human beings.

ஸர்வமங்க³ளமாங்க³ல்யம் பு⁴க்திம் முக்திம் ச விந்த³தி ।

த்³வாத்ரிம்ஸதிஸஹஸ்ராணி படே²த் ஸூத்³தா⁴த்மநாம் ந்ரு³ணம் ॥ 26 ॥ var ய: படே²த் ஸூத்³த⁴மாநஸ: ॥

One who with purified heart recites this prayer 32,000 times attains the most auspicious of all auspicious things, and material enjoyment and liberation are already understood to be available to such a person.

கவசஸ்யாஸ்ய மந்த்ரஸ்ய மந்த்ரஸித்³தி:⁴ ப்ரஜாயதே ।

அநேந மந்த்ரராஜேந க்ரு³த்வா ப⁴ஸ்மாபி⁴மந்த்ரணம் ॥ 27 ॥

This Kavacha-mantra is the king of all mantras. One attains by it what would be attained by anointing oneself with ashes and chanting all other mantras.

திலகம் விந்யஸேத்³யஸ்து தஸ்ய க்³ரஹப⁴யம் ஹரேத் ।

த்ரிவாரம் ஜபமாநஸ்து த³த்தம் வார்யபி⁴மந்த்ரய ச ॥ 28 ॥ var வாரிப⁴ய மந்த்ரய ச ॥

Having marked ones body with tilaka, taking Achamana with water, and reciting this mantra three times, one will find that the fear of all inauspicious planets is removed.

ப்ராஸயேத்³யோ நரோ மந்த்ரம் ந்ரு³ஸிம்ஹத்⁴யாநமாசரேத் ।

தஸ்ய ரோகா:³ ப்ரணஸ்யந்தி யே ச ஸ்யு: குக்ஷிஸம்ப⁴வா: ॥ 29 ॥

That person who recites this mantra, meditating upon Lord Narasinhadeva, has all of his diseases vanquished, including those of the abdomen.

கிமத்ர ப³ஹு¹நோக்தேந ந்ரு³ஸிம்ஹஸத்³ரு¹ஸோ ப⁴வேத் |

மநஸா சிந்திதம் யத்து ஸ தச்சாப்நோத்யஸம்ஸயம் || 30 ||

Why should more be said? One acquires qualitative oneness with Narasimha himself. There is no doubt that the desires in the mind of one who meditates will be granted.

க³ர்ஜந்தம் க³ர்ஜயந்தம் நிஜப⁴ஜபடலம் ஸ்போ²டயந்தம் ஹட²ந்தம்

ரூப்யந்தம் தாபயந்தம் தி³வி ப⁴வி தி³திஜம் க்ஷேபயந்தம் க்ஷிபந்தம் |

(க்ஷோப⁴யந்தம் க்ஷிபந்தம் |)

க்ரந்த³ந்தம் ரோஷயந்தம் தி³ஸி தி³ஸி ஸததம் ஸம்ஹரந்தம் ப⁴ர்ந்தம் var ப⁴ர்மந்தம்

வீக்ஷந்தம் கூ⁴ர்ணயந்தம் ஸரநிகரஸதை³த்யஸிம்ஹம் நமாமி || 31 || var

கரநிகர

Lord Narasimha roars loudly and causes others to roar. With His multitudes of arms He tears the demons asunder and kills them in this way. He is always seeking out and tormenting the demonic descendants of Diti, both on this earth planet and in the higher planets, and He throws them down and scatters them. He shouts with great anger as He destroys the demons in all directions, yet with His unlimited hands He sustains, protects, and nourishes the cosmic manifestation. I offer my respectful obeisances to the Lord, who has assumed the form of a transcendental lion.

|| இதி ஸ்ரீ³ரஹமாண்ட³புராணே ப்ரஹ்லாதோ³க்தம் ஸ்ரீ³ந்ரு³ஸிம்ஹகவசம் ஸம்பூர்ணம் ||

Thus ends the Narasimha-kavacha as it is described by Prahlada MahArAja in the BrahmANda PurANa.

Proofread NA

The 'var' indicates variation of pATHabheda.

Not sure about the availability in Brahmandapurana as claimed.

Narasimha Kavacham

pdf was typeset on February 2, 2024

Please send corrections to sanskrit@cheerful.com

